

在餐饮场所, 保持安全社交距离

உண்ணும் இடங்களில் பாதுகாப்பான தூர இடைவெளி

座位上有标记提醒食客
保持安全社交距离。
请坐在没有标记的座位上。

மக்களுக்கு இடையில்
பாதுகாப்பான தூர
இடைவெளியைக்
கடைப்பிடிக்க, உணவங்காடி
நிலையங்களிலும் காப்பிக்
கடைகளிலும் இருக்கைகளில்
குறியீடு செய்யப்பட்டுள்ளது.
தயவுசெய்து, குறியீடு
இல்லாத இருக்கைகளைப்
பயன்படுத்தவும்.



如果座位上没有任何标记
或您不确定可以坐哪个座位,
请隔席而坐。

குறியீடுகள்
செய்யப்படவில்லை
அல்லது உங்களுக்கு
உறுதியாக அதுபற்றித்
தெரியவில்லை எனில்,
ஓர் இருக்கை விட்டு
அமரவும்.



如果座位有限,
您可外带食物或利用送餐服务。

இருக்கைகள் இல்லாத
பட்சத்தில்,
உணவை வாங்கிச்
செல்லவும் அல்லது உணவு
விநியோகச் சேவைகளைத்
தேரிவு செய்யவும்.



排队时与他人
保持至少一米的距离。

வரிசையில் நிற்கும்போது,
பிறருடன் குறைந்தது
ஒரு மீட்டர் தூர
இடைவெளியில்
நிற்கவும்.



用餐前

சாப்பிடுவதற்கு முன்



饭前饭后请洗手或
用搓手液清洗双手。

உணவு உண்பதற்கு முன்னும்
பின்னும், உங்கள் கைகளைக்
கழுவுவும் அல்லது கை
சுத்திகரிப்பானைப்
பயன்படுத்தவும்.

用餐时

சாப்பிடும்போது



避免共用餐具。使用公筷公匙,
不要重复蘸酱。

பாத்திரங்களைப்
பகிர்ந்துகொள்வதைத்
தவிர்க்கவும். பரிமாறுவதற்கென
உபயோகிக்கும் கரண்டிகளைப்
பயன்படுத்தவும். சாப்பிடப்
பயன்படுத்திய கரண்டியை
உணவு பரிமாறுவதற்குப்
பயன்படுத்தாதீர்கள்.



不要将食物吐在桌子和
托盘上。请使用纸巾。

மேசைகளிலும் தட்டுகளிலும்
உணவைத் துப்பாதீர்கள்.
மெல்லிழைத் தாட்களைப்
பயன்படுத்தவும்.

用餐后

சாப்பிட்ட பின்



把用过的纸巾丢进垃圾桶里。
别把用过的纸巾留在托盘或桌子上。
丢垃圾后, 记得把双手洗干净。

பயன்படுத்திய மெல்லிழைத்
தாட்களைக் குப்பைத் தொட்டியில்
போடவும். அவற்றை தட்டுகளில்
அல்லது மேசைகளில்
விட்டுச் செல்லாதீர்கள்.
குப்பைத்தொட்டியில் போட்ட
பின் உங்கள் கைகளைக் கழுவுங்கள்.

An initiative by:



As part of:



扫描此处, 了解更多详情。

மேலும் அறிய இங்கே ஒளிவருடல்
(ஸ்கேன்) செய்யவும்.